



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 51]

CHENNAI, WEDNESDAY, DECEMBER 27, 2023
Margazhi 11, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT		HOME DEPARTMENT	
Appointment of certain Persons to be the Member of Tamil Nadu Tribes Advisory Council.	744-745	Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishment) Act.—Messers INIGO Bank, Sivakasi, Virudhunagar District.	749-752
ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT		LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT	
Tamil Nadu Forest Act.—Declarations of R. Kombai Forest Block-II in Vedasandur Taluk in Dindigul District, as Reserved Forest etc.,	746-749	Employees State Insurance Act.—Exemption under the permanent and Temporary Employees of Christian Medical College Vellore Association, Vellore for certain period.	752-753
HIGHER EDUCATION DEPARTMENT		Industrial Tribunal for Adjudications ..	753
Bharathiar University Act.—Nomination of Syndicate Member of Bharathiar University, Coimbatore for a certain period. ..	749	Labour Courts for Adjudications. ..	753-756

NOTIFICATIONS BY GOVERNMENT

ADI DRAVIDAR AND TRIBAL WELFARE
DEPARTMENT**Appointment of certain Persons to be the Member
of Tamil Nadu Tribes Advisory Council.**

[G.O. Ms. No. 165, Adi Dravidar and Tribal Welfare
(TD.1(2)), 30th November 2023,
கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ADTW/1071/2023.—Under Rule 3 of the Tamil Nadu Tribes Advisory Council Rules 1961, the Governor of Tamil Nadu hereby appoints the following persons to be the Members of the Tamil Nadu Tribes Advisory Council:-

Official Members

1.	Hon'ble Minister for Adi Dravidar and Tribal Welfare.	Chairman
2.	Secretary to Government, Adi Dravidar and Tribal Welfare Department, Chennai-9.	Member
3.	Director of Tribal Welfare, Chennai-5.	Member- Secretary

**Members of the Tamil Nadu Legislative Assembly
(Scheduled Tribes)**

Sl. No.	Name and Address
1.	Tr. K. Ponnusamy, Member of Legislative Assembly, Senthamangalam Constituency, Namakkal District.
2.	Tmt. G. Chitra, Member of Legislative Assembly, Yercaud Constituency, Salem District.

Non official Members Belonging to Scheduled Tribes

Sl. No.	Name and Address
3.	Tr. V. Maran, S/o. Venkatachalapathy, No.3, Kovin Avenue, Periyaputhur, Salem District.
4.	Tr. K. Rathinasamy, S/o. Kittan, Villoni Estate, Nedunkuntru Settlement, Valparai, Coimbatore District.
5.	Tmt. K. Pushparani, W/o. Karunanidhi, Salapurai Village, Manjakuttai Panchayat, Yercaud, Salem District.
6.	Tr. A. Ponnusamy, S/o. Aandi Nattar, Kallur Village, Coonoor Post, Karumanthurai via, Kalvarayanmalai, Attur Taluk, Salem District.
7.	Tr. R. Saravanan, S/o. Rajendran, No.89, Rotu Street, Rantham Village, Vembakkam Taluk, Tiruvannamalai District.

8.	Tr. S. Sathukutti, S/o. Santhanam, Erumaiparai, Topslip Post, Aanaimalai, Pollachi, Coimbatore District.
9.	Tmt. S. Mallika, W/o. Suresh, Villamarathur, Nellithurai Village, Mettupalayam, Coimbatore District.
10.	Tr. M. Ramasami, S/o. Mookamooar, Door No.13, North Street, Thumbai Village, Mottampatti Post, Sankarapuram Taluk, Kallakurichi District.
11.	Tmt. P. Veeralakshmi, W/o. Pandi, No.74, Kurakani Road, Munthal, Subburaja Nagar, Bodinayakanur, Theni District.
12.	Tr. Rajasekaran Selvam, No.9/112, Narikuravar Colony, 36, Eraiyur Village and Post, Veppanthatai Taluk, Perambalur District.
13.	Tr. M. Gunasekaran, S/o. Munusamy, Narayanapuram Village, Pattaraiperumpudur, Tiruvallur District.
14.	Tmt. V. Theivam, W/o. Vanaraj, Kurinchi Nagar, Thottappanayakanur, Usilampatti Taluk, Madurai District.
15.	A. Balaji, S/o. Arjunan, No.131, Mettu Street, Kalvai Village, Vandalur Taluk, Chengalpattu District.

Non official Members (Non-Tribal)

Sl. No.	Name and Address
16.	Tr. K. Rajavel, S/o. Kathadi, Arattavadi Village, Chengam Taluk, Tiruvannamalai District.
17.	Dr. A. Pushpaleela, W/o. Aalban, Vengaivilai, Attur Post, Kanniyakumari District.

3. The Council shall be a first class Committee with reference to Rule 12 of the Tamil Nadu Tribes Advisory Council Rules, The Director of Tribal Welfare shall be the Countersigning authority for purposes of payment of travelling and other allowances to the non-official members and other special invitees who may attend the meetings of the Council. In the case of the Members of the Tamil Nadu Legislative Assembly, the instructions in the Tamil Nadu Legislative Assembly Travelling Allowance Rules 1955 contained in the Tamil Nadu Payment of Salaries Act, 1951 and the Rules framed thereunder, in regard to their travelling and other allowances will be followed.

4.This order does not require the concurrence of the Finance Department vide G.O.(Ms). No.334, Finance (Budget/Gen-I) Department, Dated:22-10-2022.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.165, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (பமே.1(2))த் துறை, 30 நவம்பர் 2023, கார்த்திகை-14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்ற விதிகள் 1961-ன் கீழான விதி 3-ன்படி, தமிழக ஆளுநர் கீழே குறிப்பிடப்பட்டவர்களை தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்கிறார்:-

அலுவலர் உறுப்பினர்கள்

1.	மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.	தலைவர்
2.	அரசு செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை-9.	உறுப்பினர்
3.	இயக்குநர், பழங்குடியினர் நலம், சென்னை-5.	உறுப்பினர்- செயலர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் (பழங்குடியினர்)

வ. எண்.	பெயர் மற்றும் முகவரி
1.	திரு. கே. பொன்னுசாமி, சட்டமன்ற உறுப்பினர், சேந்தமங்கலம் தொகுதி, நாமக்கல் மாவட்டம்.
2.	திருமதி. கு. சித்ரா, சட்டமன்ற உறுப்பினர், ஏற்காடு தொகுதி, சேலம் மாவட்டம்.

அலுவல் சாரா உறுப்பினர்கள் (பழங்குடியினர்)

வ. எண்.	பெயர் மற்றும் முகவரி
3.	திரு. வெ. மாறன், த/பெ. வெங்கடாசலபதி, எண். 3, கோவின் அவென்பூ, பெரியபுதூர், சேலம் மாவட்டம்.
4.	திரு. கி. ரத்தினசாமி, த/பெ. கிட்டான், வில்லோனி எஸ்டேட், நெடுங்குன்று செட்டில்மெண்ட், வால்பாறை, கோயம்புத்தூர் மாவட்டம்.
5.	திருமதி. க. புஷ்பராணி, க/பெ. கருணாநிதி, சாலப்பாறை கிராமம், மஞ்சக்குட்டை பஞ்சாயத்து, ஏற்காடு, சேலம் மாவட்டம்.
6.	திரு. ஆ. பொன்னுசாமி, த/பெ. ஆண்டி நாட்டார், கல்லூர் கிராமம், குன்னூர் அஞ்சல், கருமத்துறை வழி, கல்வராயன் மலை, ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம்.
7.	திரு. இரா. சரவணன், த/பெ. இராஜேந்திரன், எண்.89, ரோட்டுத் தெரு, ராந்தம் கிராமம், வெம்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
8.	திரு. ச. சாத்துக்குட்டி, த/பெ. சந்தானம், எருமைப்பாறை, பாப்சிலிப் அஞ்சல், ஆணைமலை வட்டம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

9.	திருமதி. க. மல்லிகா, க/பெ. சுரேஷ், விளாமரத்தூர், நெல்லித்துறை கிராமம், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.
10.	திரு. மூ. இராமசாமி, த/பெ. மூக்கமூப்பர், கதவு எண்.13, வடக்கு தெரு, தும்பை கிராமம், மோட்டாம்பட்டி கிராம அஞ்சல், சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
11.	திருமதி வீரலட்சுமி, க/பெ. பாண்டி, எண். 74, குரக்கனி ரோடு, முந்தல், சுப்பராஜ நகர், போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்.
12.	திரு. ராஜசேகரன் செல்வம், எண்.9/112, நரிக்குறவர் காலனி, 36, எறையூர் கிராமம் மற்றும் அஞ்சல், வெப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம்-621 133.
13.	திரு. மு. குணசேகரன், த/பெ. முனுசாமி, நாராயணபுரம் கிராமம், பட்டரை பெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம்.
14.	திருமதி வ. தெய்வம், க/பெ. வனராஜ், குறிஞ்சி நகர், தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம்.
15.	திரு. அ. பாலாஜி, த/பெ. அர்ஜுனன், எண். 131, மேட்டு தெரு, கல்வாய் கிராமம், வண்டலூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.

பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள்

வ. எண்.	பெயர் மற்றும் முகவரி
16.	திரு. கா. ராஜவேல், த/பெ. காத்தாடி, அரட்டவாடி கிராமம், செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
17.	மருத்துவர். ஆ. புஷ்பலீலா, க/பெ. ஆல்பன், வேங்கைவிளை, ஆற்றூர் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்.

3. தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்ற விதி 12-ல் குறித்தபடி இம்மன்றம் ஒரு முதல்தரக் குழுவாக இருக்கும். ஆன்றோர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அலுவல் சார்பற்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு பயணம் மற்றும் இதர புகளை வழங்கும் நோக்கத்திற்காக பழங்குடியின நல இயக்குநர் மேலோப்பமிடும் அதிகாரியாக இருப்பார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் பயணம் மற்றும் இதர புகளைப் பொறுத்தவரையில் 1951-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சம்பளம் வழங்கும் சட்டம் மற்றும் மேற்படி சட்டத்தின்படி அமைக்கப்பட்ட 1955-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பயணப்படி விதிகளில் உள்ள அறிவுரைகள் பின்பற்றப்படும்.

4. இந்த ஆணைக்கு, அரசாணை (நிலை எண்.334, நிதித் (வரவு-செலவு / பொது-1) துறை, நாள்: 22.10.2022-ன்படி நிதித்துறையின் இசைவு பெறத் தேவையில்லை.

க. லட்சுமிபிரியா,
அரசு செயலாளர்.

ENVIRONMENT, CLIMATE CHANGE AND
FORESTS DEPARTMENT

Notifications under the Tamil Nadu Forest Act.

Declaration of R. Kombai Forest Block-II in Vedasandur Taluk in Dindigul District, as Reserved Forest under the Act.

[G.O.Ms. No. 173, Environment, Climate Change and Forests (FR.13), 30th November 2023,

கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1072/2023.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Dindigul, *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

THE SCHEDULE

Name of the District	Dindigul
Name of the Taluk	Vedasandur
Number and Name of the Village	31,R. Kombai
Name of the Forest Block	R. Kombai Forest Block II
Survey Number of the Forest Block	121/1
Extent of the Forest Block	32.19.0 Hectare

BOUNDARIES

North.- The boundary starts from the Junction point of Survey Numbers 107, 94 122, and 121/1 of No.31, R. Kombai Village and generally runs towards south, east southeast and northeast along the Western, southern boundary of Survey Number 121/2 of No. 31, R. Kombai Village. Thence, the boundary generally runs towards southeast along the southwestern boundary of Survey Numbers 150, 151 and 152 of No.31, R. Kombai Village and reaches the tri-junction point of Survey Numbers 152, 153 and 121/1 of No.31, R. Kombai Village.

East.- Thence the boundary generally runs towards southwest along the northwestern boundary of Survey Numbers 153, 162, 163 of No.31, R. Kombai Village. Thence, the boundary generally runs towards west, south, east and south along the northern and western boundary of Survey Number 164, western and southern boundary of Survey Number 165 and western boundary of Survey Number 167 of Number 31, R. Kombai Village and reaches the junction point of Survey Numbers 167, 631, 632 and 121/1 of Number 31, R. Kombai Village.

South.- Thence the boundary generally runs towards southeast along the Northern boundaries of Survey

Numbers 632, 634, 635, 636 and 650 of No. 31, R. Kombai Village and reaches the tri-junction point of Survey Numbers 650, 651 and 121/1 of No. 31, R. Kombai Village.

West.- Thence, the boundary generally runs towards North, northeast, northwest, northeast, northwest, northeast, north, west along the eastern boundary of Survey Numbers 651, 652, 653 and eastern, northern boundary of Survey Number 120 and northern boundary of Survey Number 119 of Number 31, R. Kombai Village. Thence, the boundary runs towards North and northeast along the Eastern boundary of Survey Numbers 118 and 113. Thence, the boundary runs towards north, east, north, east, northeast, northwest, north, northeast along the southern and eastern boundary of Survey Number 121/4 and eastern boundary of Survey Number 110 and eastern and southern boundary of Survey Number 109 and southern, eastern and northern boundary of Survey Number 121/3 and eastern boundary of Survey Numbers 109, 108 and 107 of No.31, R. Kombai Village and reaches the starting point.

NOTIFICATION-II

[G.O.Ms. No. 173, Environment, Climate Change and Forests (FR.13), 30th November 2023,

கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1073/2023.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dindigul *ex-Officio* to attend on behalf of the Government at the enquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of R.Kombai Forest Block-II proposed to be constituted as reserved forest.

NOTIFICATION-III

[G.O.Ms. No. 173, Environment, Climate Change and Forests (FR.13), 30th November 2023,

கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1074/2023.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dindigul District, Dindigul, *ex-Officio*, to hear appeals, if any, against the orders passed under sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of R. Kombai Forest Block-II proposed to be constituted as reserved forest.

Vilvathy Forest Block in Kalvarayanmalai Taluk in Kallakurichi District.

[G.O.Ms. No. 174, Environment, Climate Change and Forests (FR.13), 30th November 2023,

கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1075/2023.—In exercise of the powers conferred by section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries

specified in the schedule below as reserved forest and appoints the Tahsildar (Forest Settlement), Kallakurichi, *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

THE SCHEDULE.

Name of the District	Kallakurichi	
Name of the Taluk	Kalvarayanmalai	
Number and Name of the Village	8, Vilvathy	
Name of the Forest Block	Vilvathy Forest Block	
Area of the Forest Block	820.09.0 Hectares	
Survey Numbers of the Forest Block		
<i>Number and Name of the Village</i>	<i>Survey Number and Sub-Division Number</i>	<i>Area in Hectares</i>
(1)	(2)	(3)
8-Vilvathy	20/1	0.19.5
	20/2	2.37.0
	21/1	0.40.0
	21/2	3.10.0
	21/3	1.28.0
	22	68.38.0
	24/5	0.39.0
	32	11.05.0
	33/1	0.34.5
	33/2	0.55.0
	34/1	0.16.0
	34/2	3.95.0
	35	27.91.0
	36	188.33.0
	37/1	2.72.0
	37/4	0.13.5
	38	11.05.0
	39/2	0.37.0
	40/2	0.68.5
	42/1	1.42.0
	42/2	1.00.0
	43/1	1.34.0
	43/2	1.05.5
	44/1	2.33.0
	44/2	0.33.0
	45	3.69.0
	46	3.25.0
	47	2.10.0
	48	1.08.0
	49/1	0.97.0
49/2	0.23.0	

<i>Number and Name of the Village</i>	<i>Survey Number and Sub-Division Number</i>	<i>Area in Hectares</i>
(1)	(2)	(3)
	49/3	0.37.0
	50/1	0.12.5
	50/2	0.09.5
	50/3	2.43.0
	51/1	1.47.5
	51/2	1.00.0
	52/1	0.97.0
	52/2	0.44.0
	52/3	0.39.5
	52/4	0.04.5
	54/3	0.08.0
	54/5	0.15.5
	54/10	0.14.5
	55	278.70.0
	56/1	4.70.0
	56/2	0.21.0
	57/1	2.48.0
	57/2	0.18.0
	57/3	0.72.0
	57/4	0.42.0
	57/5	3.50.0
	57/6	2.36.0
	57/7	1.34.0
	57/8	0.52.0
	58/1	0.18.5
	58/2	4.54.0
	58/4	1.40.0
	58/6	0.52.0
	58/11	0.26.0
	59/5	0.60.0
	59/7	2.16.0
	60/4	0.80.0
	61/4	0.73.0
	62	163.87.5
	Total area	820.09.0

BOUNDARIES.

North.- Starting from tri-junction point of Survey Numbers 31 and 32 of No.8, Vilvathy Village junction with eastern boundary of No.7, Kalliparai Village and runs towards north along the eastern boundary of Survey Numbers 31 and 39 of No.8, Vilvathy Village, southern sides of Survey Numbers 26, 25/11 and 24/6 eastern sides of Survey Numbers 23/1, 13 and 14 of the said Village, thence it turns generally towards east and runs

along the southern sides of Survey Numbers 15 and 16, eastern side of Survey Numbers.16 of the said village, thence runs along the common boundary between No.6, Kilakadu and No.8, Vilvathy village, thence along the common boundary between No.5, Perumanatham and No.8 Vilvathy village and reaches the trijunction point of village boundaries of No.5, Perumanatham No.9, Sirukalur and No.8, Vilvathy village.

East.- Thence, the boundary turns generally towards south and runs along the common village boundaries between No.9 Sirukalur and No.8, Vilvathy village, thence along the No.21, Pacheri and No.8, Vilvathy villages till it reaches the tri junction point of No.21, Pacheri No.13, Vengodu and No.8, Vilvathy villages.

South.- Thence, it turns generally towards west and runs along the common village boundaries between No.13, Vengodu and No.8, Vilvathy villages, thence along the No.14, Kilnilavur and No.8, Vilvathy villages till it reaches the trijunction point of No.14, Kilnilavur No.7, Kalliparai and No.8 Vilvathy villages boundaries.

West.- Thence, the boundary runs generally towards north and run along the common village boundaries between No.7, Kalliparai and No.8, Vilvathy villages and reaches the starting point.

Enclosures

The following Survey Numbers are retained as enclosures within the proposed Forest Block

Number and Name of the Village (1)	Survey Number and Sub-Division Number (2)	Area in Hectares (3)
8, Vilvathy	33/3	1.39.5
	37/2	0.33.5
	37-3	0.49.0
	39/1	0.53.0
	39-3	0.70.0
	39-4	0.23.0
	39-5	0.30.0
	40/1	0.88.5
	41	1.27.5
	53	3.32.0
	54/1	0.21.0
	54-2	0.27.0
	54-4	0.19.0
	54-6	1.51.0
	54-7	0.97.0
	54-8	0.47.0
	54-9	0.83.0
	58/3	0.30.0
	58-5	1.90.0

Number and Name of the Village (1)	Survey Number and Sub-Division Number (2)	Area in Hectares (3)
	58-7	0.88.0
	58-8	0.30.0
	58-9	0.31.0
	58-10	1.06.0
	59/1	0.95.0
	59/2	0.14.0
	59/4	0.14.0
	59/3	0.07.5
	59-6	0.12.0
	60/1	0.79.0
	60-2	0.57.0
	60-3	0.28.0
	60-5	0.30.0
	60-6	0.26.0
	60-7	0.36.0
	61/1	0.27.0
	61-2	1.97.5
61-3	0.06.0	
61-5	0.83.0	
61-6	0.17.0	
61-7	0.26.0	

NOTIFICATION - II.

[G.O.Ms. No. 174, Environment, Climate Change and Forests (FR.13), 30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1076/2023.—In exercise of the powers conferred by the last paragraph of section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Villupuram Division ex-officio, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Vilvathy Forest Block proposed to be constituted as reserved forest.

NOTIFICATION - III.

[G.O.Ms. No. 174, Environment, Climate Change and Forests (FR.13), 30th November 2023, கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1077/2023.—In exercise of the powers conferred by section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Kallakurichi District, Kallakurichi ex-officio, to hear appeals, if any, from the orders passed under Sections 11, 12 and 13 of the

said Act, in respect of the land of Vilvathy Forest Block proposed to be constituted as reserved forest.

SUPRIYA SAHU,
Additional Chief Secretary to Government.

HIGHER EDUCATION DEPARTMENT

Nomination of Syndicate Member of Bharathiar University, Coimbatore for a certain period under the Bharathiar University Act.

[G.O.(D) No. 339, Higher Education (H2),
21st November 2023, கார்த்திகை 5, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HE/1078/2023.—Under clause 5 of 'Class-II- Other Members', of Section 24 (b) of the Bharathiar University Act, 1981, the Governor-Chancellor, hereby nominates Dr. S.T.N. Rajeswaran, Professor and Director of Physical Education and Sports (i/c), Department of Physical Education, Bharathiar University, Coimbatore as a member to the Syndicate of Bharathiar University, Coimbatore for a period of three years with effect from 12.10.2023.

A. KARTHIK,
Principal Secretary to Government.

HOME DEPARTMENT

Messers INIGO Bank, Sivakasi, Virudhunagar District under the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishment) Act.

No. II(2)/HO/1079/2023.—

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) - Messers INIGO Bank, Sivakasi, Virudhunagar District - Default in return of deposits by the Financial Establishment - Ad-interim order attaching the movable properties of the said financial establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government Order is published:-

[G.O. Ms. No. 585, Home (Police - XIX), 20th November 2023,
கார்த்திகை 4, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

READ:

From the Additional Director General of Police, Economic Offences Wing, Chennai Letter Rc.No.C1/EOW/1029/2023, dated 14.07.2023.

**Order: No. 585, Home (Police-XIX),
dated 20th November 2023.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers INIGO Bank, Sivakasi, Virudhunagar District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the movable properties specified in the Schedule to this order alleged to have been procured by the said Financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the movable properties in the name of the defaulted Financial establishment namely, Messers INIGO Bank, functioned at Door No.416/16, SJ Complex, Thendral Nagar, Sivakasi, Virudhunagar District, as specified in the Schedule to this order and transfers the control over the said movable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Virudhunagar District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Virudhunagar District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Madurai, is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Virudhunagar District in filing the application before the Special Court constituted under the said Act.

(By Order of the Governor)

THE SCHEDULE

Details of movable properties

(a) Details of Gold / Silver Jewels:-

Sl. No.	Name and address of the Owner of the property	Type of Jewel	Weight in grams	Value (in Rupees)
(1)	(2)	(3)	(4)	(5)
1.	M/s.INIGO Bank, (Main Branch) Door No.416/16, SJ Complex, Thendral Nagar, Sivakasi, Virudhunagar District.	Gold Coin - 1	1	4780/-
		Silver Chain-1	17	940/-
Total			18	5,720/-

(b) Details of Vehicle:-

Sl. No.	Name and address of the Owner of the vehicle	Details of Vehicle	Value (in Rupees)
(1)	(2)	(3)	(4)
1.	P. John Selvaraj, S/o. Paulpandiyan, Door No.416/16, SJ Complex, Thendral Nagar, Sivakasi, Virudhunagar District.	Registration Number: TN 37 AE 9889 Model: OPEL CORSA Engine Number: T 8SED002726 Chassis Number: MA6NF198 T4H304378	45,000/-
Total			45,000/-

(c) Details of Electrical and Electronic appliances and Lockers & furniture:-

Sl. No.	Name and address of the Owner of the property	Description of property	Value (in Rupees)
(1)	(2)	(3)	(4)
1.	M/s.INIGO Bank, (Main Branch) Door No.416/16,SJ Complex, Thendral Nagar, Sivakasi, Virudhunagar District.	Computers-2 & its Accessories and Other Electronic items	4,37,490/-
		i. Ceiling Fan - 9	9,000/-
		ii. Wall Mounted Fan - 2	3,000/-
		iii. Steel Rack - 2	3,000/-
		iv. Water Cane Stand - 25	10,000/-
		v. Maica Table - 51	1,12,200/-
		vi. PVC Chair - 21	4,200/-
		vii. Wood Rack Phone Stand - 5	5,000/-
		viii. PVC Stool - 22	2,200/-
		ix. Old Lockers & One Filing Stand - 5	69,000/-
Total			6,55,090/-

(d) Details of Cash in Bank accounts:-

Sl. No.	Name and address of the Account Holder	Name of the Bank and Account Number	Amount (in Rs.)
(1)	(2)	(3)	(4)
1.	P. John Selvaraj, S/o Paulpandiyan, Door No.416/16, SJ Complex, Thendral Nagar, Sivakasi, Virudhunagar District.	Indian Bank - Sivakasi Branch, Savings Account Number- 6860961278_	3255.15/-
2.	Manimegalai, (Director) W/o.Vigneshkumar, Door No.4/1698-8, Amman Nagar, 56, Colony Nagar, Sivakasi, Virudhunagar District.	Indian Bank - Sivakasi Branch, Savings Account Number- 6860981692	1013.00/-
3.	Kokilavani, (Director) D/o.Vellaisamy, Neruji Nagar, Reserve Line, Anaiyoor Post, Sivakasi, Virudhunagar District.	Indian Bank - Sivakasi Branch, Savings Account Number- 6860980701	1533.00/-
4.	Sharmila, (Director) D/o. Udayakumar, Door No.4/1698-8, Amman Nagar, 56, Colony Nagar, Sivakasi, Virudhunagar District.	Indian Bank - Sivakasi Branch, Savings Account Number- 6860965046	500.00/-
5.	P. John Selvaraj, S/o. Paulpandiyan. Door No.416/16, SJ Complex, Thendra Nagar, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank - Sivakasi Branch, Savings Account Number- 0438104000255172	2118.00/-

Sl. No.	Name and address of the Account Holder	Name of the Bank and Account Number	Amount (in Rs.)	Sl. No.	Name and address of the Account Holder	Name of the Bank and Account Number	Amount (in Rs.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
6.	Sharmila, (Director) D/o. Udayakumar, Door No.4/1698-8, Amman Nagar, 56, Colony Nagar, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank - Sivakasi Branch, Savings Account Number- 0438104000255189	2062.00/-	11.	M/s. INIGO Bussiness Association Network Kendra, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank Sivakasi Branch, Current Account Number 0438102000008440	423.41/-
7.	Vigneshkumar, S/o.Baskarpandian, Door No. 226, Virudhunagar Main Road, Tiruthangal, Virudhunagar District.	IDBI Bank - Sivakasi Branch, Savings Account Number 0438104000255196	246.96/-	12.	M/s. INIGO Bank Nidhi Limited, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank Sivakasi Branch, Current Account Number 0438102000008488	5,976.00/-
8.	M/s. INIGO Consultany Services Private Limited, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank, Sivakasi Branch, Current Account Number 0438102000008396	19,706.00/-	13.	M/s. INIGO Finance Company, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank Sivakasi Branch, Current Account Number 0438102000008501	6,102.85/-
9.	M/s. INIGO Gold Loan Private Limited, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank - Sivakasi Branch, Current Account Number 0438102000008402	10,688.30/-	14.	M/s. INIGO Marketing Company, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank Sivakasi Branch, Current Account Number 438102000008556	8,864.70/-
10.	M/s. INIGO Chit Funds Private Limited, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank - Sivakasi Branch, Current Account Number 0438102000008433	9,953.00/-	15.	M/s. INIGO Bussiness Association Network Kendra, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank Sivakasi Branch, Current Account Number 0438102000009393	10,682.38/-

Sl. No.	Name and address of the Account Holder	Name of the Bank and Account Number	Amount (in Rs.)
(1)	(2)	(3)	(4)
16.	M/s. INIGO Paper and Board, Door No.416-14, Kamarajar Main Road, Sivakasi, Virudhunagar District.	IDBI Bank, Sivakasi Branch, Current Account Number 0438102000008655	5,712.19/-
17.	Esther Printographs, Door No.4/1698B, Pallapatti Anna Nagar, Sivakasi, Virudhunagar District.	ICICI Bank, Sivakasi Branch, Trade Account Number 617205500308	294.79/-
Total			89,131.73/-

Abstract

Serial Number	Details of movable properties	Amount in Rupees
(1)	(2)	(3)
1.	Jewels	5,720/-
2.	Vehicle - Four wheeler	45,000/-
3.	Electrial & Electronic Appliances, Lockers and Furniture	6,55,090/-
4.	Cash in Frozen bank accounts of the accused	89,131.73/-
Total		7,94,941.73/-

P. AMUDHA,

Principal Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT
DEPARTMENT**Exemption under the permanent and Temporary Employees of Christian Medical College Vellore Association, Vellore for the certain period under the Employees State Insurance Act.**

[G.O.(D) No. 646, Labour Welfare and Skill Development (L1), 29th November 2023, கார்த்திகை 13, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1080/2023.— In exercise of the powers conferred by section 87 read with section 91-A of the Employees' State Insurance Act, 1948 (Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts the Permanent and Temporary Employees of Christian Medical College Vellore Association, Vellore from the operation of the said Act for the period of one year from 01.01.2024 to 31.12.2024

(1) The above exemption is subject to the following conditions, namely:-

(a) The aforesaid Management wherein the employees employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.

(b) Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.

(c) The contribution for the exempted period, if already paid shall not be refunded.

(2) The employer of the said Management shall submit in respect of the period during which that Management was subject to the operation of the said Act (hereinafter referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the said period under the Employees State insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of section 45 of the said Act, or other official authorised in this behalf shall, for the purpose of:-

(i) verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; or

(ii) ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or

(iii) ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits in consideration of which exemption is being granted under this Notification; or

(iv) ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said workshops and stores be empowered to:-

(a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary; or

(b) enter any Management office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of

wages or to furnish to him such information as he may consider necessary; or

- (c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such Management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or
- (d) make copies of or take extracts from any register, account book or other document maintained in such Management office or other premises.

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudications.

வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட் சென்னை.

[அரசாணை (டி) எண் 632, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1081/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட், நிர்வாகத்திற்கும் சென்னை, ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகளில் கோரிக்கை எண் 1-ஐ சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

“கொரானா பெருந்தொற்று ஊடாடங்கு காலமான ஜூன் 2020 மற்றும் ஜூலை 2020 மாதங்களுக்கான சம்பளத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்”

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudications.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்.,

[அரசாணை (டி) எண் 600, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 14 நவம்பர் 2023, ஐப்பசி 28, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1082/2023.—தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. M. முத்துப்பாண்டி (பணி.எண்.DR.16745) என்ற ஓட்டுனருக்கு அடுத்தக்கட்ட வருடாந்திர ஊதிய உயர்வினை ஆறு மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்தும் தற்காலிக வேலைநீக்கத்திலிருந்து 21.12.2018 முதல் 27.12.2018 வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதி நிர்வாகம் வழங்கிய ஒதுது/D3/சோ/2392, நாள். 31.12 2019 நாளிட்ட உத்தரவை ரத்து செய்து வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 640, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 28 நவம்பர் 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1083/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நடைத் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும்,

10 (1) (c) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. S. ரமேஷ், முதுநிலை ஓட்டுநர் (பணி எண். T2D070400 (9090)) என்பவருக்கு 02.08.2022 மற்றும் 03.08.2022 ஆகிய இருதினங்கள் ஆய்சென்ட் செய்து சம்பளப் பிடித்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 643, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 28 நவம்பர் 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1084/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர் (பணி எண். T2C130099 (10975)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 2051/லீகல்-05/ஒழுங்கு/தஅபோக/ திநகர்/2021, 14.10.2022 தேதியிட்டு வழங்கப்பட்ட தண்டனையான வருடாந்திர ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கா வண்ணம் மூன்று (3) மாதத்திற்கு நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 644, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 28 நவம்பர் 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1085/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர் (பணி எண். T2C130099 (10975)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.536/லீகல்-05/ஒழுங்கு/தஅபோக/ திநகர்/2022, நாள். 20.08.2022-ன்படி ரூ. 100/- அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 645, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 28 நவம்பர் 2023, கார்த்திகை 12, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1086/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. G. குமரேசன், முதுநிலை ஓட்டுநர், (பணி எண்.4157) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண்.7418/ச07/தஅபோக/திலி/2016, நாள். 19.01.2021-ன்படி ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கா வண்ணம் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்த இறுதி ஆணையினை உறுதி செய்து வழங்கப்பட்ட ஆணையினை செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோத்தாரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்.

[அரசாணை (டி) எண் 655, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)2 துறை, 30 நவம்பர் 2023, கார்த்திகை 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1087/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, கோத்தாரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிர்வாகத்திற்கும், கோத்தாரி பெட்ரோ கெமிக்கல்ஸ் எம்ப்ளாயிஸ் வெவ்பர் யூனியனுக்குமிடையே தொழிற்சங்காறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சகராறில் உள்ள கோரிக்கைகளில் இணைப்பிற் கண்டவாறு கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 16, 35 மற்றும் 37 ஆகியவற்றை (16 கோரிக்கைகள் மட்டும்) சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு**எழுவினாக்கள்****கோரிக்கை எண்.1**

தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து வகை அடிப்படை ஊதியத்துடன் ரூ.16,250/- உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிற்சங்கம் கோரி உள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து வகை மாறுபடா அகவிலைப்படியுடன் ரூபாய் 5,400/-ஐ உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3

நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண் புள்ளிகளுக்கு தற்பொழுது அளிக்கப்பட்டு வரும் பழைய நிலை நிர்ணயத்தை மாற்றி அமைத்து ஒவ்வொரு நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண் புள்ளிகளுக்கும் ரூ.4.95 இல் இருந்து ரூ. 12/- ஆக அனைத்து வகையினருக்கும் உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4

ஊதிய வகை வடிவமானது அவரவர் ஏற்கெனவே பெற்று வரும் நிலையிலிருந்து இப்புதிய ஒப்பந்தம் மூலம் அனைத்து வகையினருக்கும் உயர்த்தி அளிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5

அவரவர் அனுபவ சேவைக்குப் பின் கட்டாயமாக அனுபவத்தின் அடிப்படையில் பின் வரும் வகையில் ஊதிய வகை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதாவது ஆரம்பத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை, 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகள் வரை மற்றும் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகள் வரை என கணக்கிலெடுத்து ஊதிய வகை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதுடன் நிறுவன வளர்ச்சிக்கு அவை மறைமுக உந்துகோலாகவும் அமையும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.6

அனைத்து வகையினருக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப் படியுடன் ரூ.3,600/- மாதமொன்றுக்கு உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை உள்ளது நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.7

அனைத்து வகையினருக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் தொழிற்சாலை படி தொகையுடன் கூடுதலாக ரூ.2,150/-ஐ மாதமொன்றுக்கு உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.8

அனைத்து வகையினருக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் போக்குவரத்துப்படியுடன் ரூ.2,150/-ஐ மாதமொன்றுக்கு உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.9

அனைத்து வகையினருக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்விக்கான உதவித் தொகையுடன் ரூ.2,150/-ஐ மாதமொன்றுக்கு உயர்வாக உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.10

அனைத்து வகையினருக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் சலவைப்படியுடன் ரூ.2,150/-ஐ மாதமொன்றுக்கு உயர்த்தி அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.11

முதல் ஷிப்டிற்கு தினசரி ரூ.100/-ம், இரண்டாவது ஷிப்டிற்கு தினசரி ரூ. 150/-ம், மூன்றாவது ஷிப்டிற்கு தினசரி ரூ. 200/-ம் அளிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.12

அவரவர் சேவைக்கான வெகுமதி தொகை உயர்விற்கு அவரவர் அடிப்படை ஊதியம், சிறப்பு அடிப்படை ஊதியம் மற்றும் சேவைக்கான வெகுமதி தொகையை கீழ்க்காணும் சதவிகித தொகையில் உயர்த்தி அளிக்க வேண்டும்.

11 வருடத்திலிருந்து 15 வருடத்திற்கு 15 %

16 வருடத்திலிருந்து 20 வருடத்திற்கு 20 %

21 வருடத்திலிருந்து 25 வருடத்திற்கு 25 %

26 வருடத்திலிருந்து 30 வருடத்திற்கு 30 %

என கணக்கிலெடுத்து சேவைக்கான வெகுமதி தொகை உயர்த்தி அளிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 14

ஒவ்வொரு தொழிற்சாலை வளர்ச்சிக்கும் அதில் பணி புரியும் ஒவ்வொரு தொழிலாளியின் வளர்ச்சிக்கும் உற்பத்தி அவசியமாகிறது. அதன் அடிப்படையில் நிறுவனத்தில் மாதமொன்றுக்கு உற்பத்தியாகும் 2000 டன்னை

கணக்கிலெடுத்து அதில் ஒவ்வொரு கிலோவிற்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 25 பைசா வீதம் கணக்கிட்டு உற்பத்திக்கான ஊக்கத் தொகை மாதா மாதம் அளிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 16

மருத்துவத்திற்கு திரும்ப பெறும் தொகையாக அனைத்து வகையினருக்கும் தற்பொழுது பெற்று வரும் தொகையுடன் கூடுதலாக ரூ.2,150/-ஐ மாதமொன்றுக்கு அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 35

அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை கோட் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்

கோரிக்கை எண். 37

தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் பட்சத்தில் மிகைப்பணிக்கு மொத்த ஊதியத்தை கணக்கிலெடுக்க வேண்டும். பண்டிகை விடுமுறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகைப் பணி ஊதியத்துடன் கூடுதலாக ரூபாய். 2000/- சேர்த்து அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.